

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 7, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 3rd day of August 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1, of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Wellanahena, Dolehena, Egodahahena, and Millagahahena, situate in the village of Beralapanatara in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 116 acres and 2 roods, shown as lot 28 in sheet O 10/52,60, and in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by the Liyanagedola, the Doladekedola, Eramudugahadeniya-atura belonging to Crown, and Induradeniya claimed by Attadassa Unnanse ; on the east by the Millagahahenadola ; on the south by Angalliadda claimed by Don Carolis and others, Thikmaliadda claimed by do., Koskandakumbura claimed by P. Jayatu and others, Dumbutukandehena belonging to Crown, Polkolatennahena claimed by Pererahamy, Dolayayadeniya, claimed by Don Luwis Rajapaksa and others, the Liyanagedola, the minor road to Urubokka, and Kankanigewattahena claimed by A. Saron Appu and others ; on the west by Liyanakandawatta belonging to S. Balahamy and others, the footpath, Abakolaheda alias Galassehena belonging to Crown, and Tennahena claimed by S. Don Dines and others.

විෂි 1900 ක්වු අගෝස්තු මස 3 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් විෂි 1897 හේ නොමිමර 1 හේ ආඥාපණයෙන් 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේගේ මාතර කන්තෝරුවේදී උත්තාන්තරයේ ඉදිරිපිටට ඇති පෙහිසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදනොත්, එකී විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේට විෂි 1897 හේ නොමිමර 1 හේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙණ හැරදක්වන්නට නොගෙදන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැරිසට උත්තාන්තරයේ අත්හත ඇති ලියවිල්ලකින් උත්තාන්තරයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දැනගත හුතුයි.

ජේ. පී. ලුවිස්, විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්සේය.

ඉඩම්වල නොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ බෙරලපණකර යන ගම තිබෙන මේ සමග අමුනාපු සහතික සිතියමේ පෙනෙන අක්කර 116 කුත්, රූඩ් 2 ක් බිම්කරම ඇති වැල්ලාණගේනද, දෙලේගේනද, එගොඩගේනද මිල්ලගහගේනද කිසි 0 10/52,60 සිතියමපවුයේ 28 හේ පෙන්වන බිම්කරවිසට මායිම්—උතුරට ලිහනගේදෙලද, දෙලදෙකේ දෙලද, රජසන්නක එරමුදුගහදෙහියේ අතුරද, අත්තදසලන්නාන්සේ විසින් අයිතිවාසිකම් කිසි ඉදුරේ දෙකීයද ; නැගෙනහිරට මිල්ලගහගේනේ දෙලද ; දකුණට දෙත් කරෝලිස් සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි අගල් ලිහද්දද, එම අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි නින්මාලිහද්දද, පී. ජගඟ සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි කොස්කදකුමුරද, රජසන්නක ප්‍රමුඛකන්දේගේනද, පෙරහාමි විසින් අයිතිවාසිකම් කිසි පොල්කොලතැන්නේ ගේනද, දෙත් එවිස් රජපණ සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි දෙලකායේදෙහියද, ලිහනගේදෙලද, උරුවොක්කට යන පුළු පාරද, ඒ. සරෝඅප්පු සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි කන්තානිගේවත්තේ ගේනද ; බස්නාඉරට ඇස්. බාලහාමි සහ තවත් අගවල් විසින් ලිහනකන්දේවත්තද, අභිපාරද, රජසන්නක අබකොලගේන නොහොත් ගල සේගේනද, ඇස්. දෙත් දිනෙස් සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කිසි තැන්නේගේනද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1900 ம் ஆண்டு ஆவணிமீ 3 ன் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் ஈரக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிக்கை யல்லது அக்காணிக்கை லெவற்றையும் குறித்த உரித்தப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்தூரை அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிக்கை அல்லது அவற்றி லெகையும் குறித்த யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமயில் 1897 ம் ஆண்டு முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்

துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரி தலைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்தவார்.


ஜே. பீ. ஹவீஸ்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

I

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென்மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த பெறளபநாகற யென்றும் கிராமத்திலுள்ள O  $\frac{10}{52, 60}$  அளவுக்கடதாசியில் காணப்படும் பங்கு 28 ம் பிரிவுபடி வெள்ளாளேகேன, தொலைகேன, எகொடகேன, மிள்ளகாகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 116 ஏக்கர் 2 ரூட் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-ளியனகேதொல, தொலதெகேதொல, அரசாட்சிக்குள்ள எரமுதுகாடுனியேஅத்தூர, அத்ததாஸ உன்னுன்சே உரித்துபேசும் இத்தூரேதெனிய; கிழக்கு-மிள்ளகாகேனதொல; தெற்கு-தொன் கரேளிகும் சிலபேர்களும் உரித்துபேசும் அங்களினியத்த, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் திக்மாளியத்த, பி. ஜயத்தம் சிலபேர்களும் உரித்துபேசும் கொல்கந்தகும்புர, அரசாட்சிக்குள்ள தும்புகந்தேகேன, பேரேறா காமி உரித்துபேசும் பொல்கொலதென்னேகேன, தொன் ஹவீஸ் றுஜபச்சவும் சிலபேர்களும் உரித்துபேசும் தொலயாயேதெனிய, லியனகேதொல, ஊறபொக்கவுக்குபோகும் சின்னரேட்டும், எ. ஸறென்அப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் கன்கானிகேவத்தேகேன; மேற்கு-எஸ். பாலகாமியும் சிலபேர்களுக்குமுடைய லியனகந்தேவத்த, அடிபாதை, அரசாட்சிக்குள்ள அபகொலகேன அல்லது களஸ்ஸேகேன, எஸ். தொன் தினெகும் சிலபேர்களும் உரித்துபேசும் தென்னேகேன.



Land lot No. 28, called Wellanahena, Dolehena, Egodahahena, and Millagahahena, situated in the village Beralapanatara in the Udugaha pattu of the Morowak korale, containing in extent 116A. 2R. 0P.

Sheet No. O  $\frac{10}{52, 60}$

Surveyor-General's Office,  
Colombo, March 2, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.


II.

The land commonly called or known as Wambotuhena, situate in the village of Beralapanatara in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 16 acres 1 rood and 12 perches, shown as lot 10 in sheet O  $\frac{10}{36, 44}$ , and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Pussagalahena and Dolaegodahena claimed by S. Don Dines and others, Pussagalahenawatta claimed by S. Heenbaba and others; on the east by Galabindunehena belonging to Crown; on the south by Induradeniya claimed by Attadassa Unnanse; on the south-west by Eramudugahadeniya-atura belonging to Crown.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ බෙරලපණකර තන ගම තිබෙන මේ සමග අමුණාපු සහතික සිතියමේ පෙනෙන අක්කර 16කුත්, රූභි 1කුත්, පර්ච් 12ක් කිමිතරම ඇති වම්බොවුණේන නිසන 0  $\frac{10}{36, 44}$  සිතියම පත්‍රයේ 10න් පෙන්වන කිමිතරවිටිම මායිම්—ලඟුරට ඇස්. දෙන් දිනෙන් සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කියන සුස්ත ගල්ලයේන සහ දෙලඵ්ගොඩයේනද, ඇස්. සිත්බො සහ තවත් අගවල් විසින් අයිතිවාසිකම් කියන සුස්ත ගල්ලයේනේවත් නද ; නැගෙනොරට රජසන්නක ගල්ලදිනේනේනද ; දකුණට අක්කර 12ක පර්ච් 12ක් නිසන විසින් අයිතිවාසිකම් කියන ඉදුරේ දෙතිතද ; දකුණු බිස්නාඉරට රජසන්නක එරමුදුගහදෙතිතේ අකුරද.

තෙන්නාකාණத்தின் மாத்தறை டிஸ்த்ரிக்ஷில் மொறவக்கோறளையைச்சேர்ந்த பெறளபளுதற பென்னும் கிராமத்திலுள்ள 0  $\frac{10}{36, 44}$  அளவுக்கடதாசியில் காணப்படும் பங்கு 10 ம் பிரிவுபடி வம்போட்டுகேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 16 ஏக்கர் 1 றூட் 12 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-எஸ். தொன் திசைசும் சிலபேர்களும் உரித்தபேசும் புஸ்ஸகளகேனும், தொளளகொடகே னும், எஸ். சீனப்பாவும் சிலபேர்களும் உரித்தபேசும் புஸ்ஸகளகேனேவத்த ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள களபித் துனேகேன ; தெற்கு-அத்ததாஸ உன்னானஸே உரித்தபேசும் இத்தரேதெனிய : தென்மேற்கு-அரசாட்சிக்குள்ள எரமுதுகாதெனியேஅத்தார.



Land lot No. 10, called Wambotuhena, situated in the village Beralapanatara in the Udugaha pattu of Morowak korale, containing in extent 16A. 1R. 12P.

Sheet No. 0  $\frac{10}{36, 44}$

Surveyor-General's Office,  
Colombo, March 2, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.